



## இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம்  
(கூட்டிணைத்தல்)

வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கான  
தொரு சட்டமூலம்

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜானக பண்டார அவர்களால் 2013, ஓகத்து  
மாதம் 22 ஆம் திகதியன்று சமர்ப்பிக்கப்பட்டது

(2013, ஓகத்து மாதம் 12 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[ 264 ஆம் சட்டமூலம் ]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது  
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 8.00

தபாற் செலவு : 5.00

**வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம்  
(கூட்டிணைத்தல்)**

**வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றத்தைக்  
கூட்டிணைப்பதற்கானதொரு சட்டம்**

வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம் என அழைக்கப் முன்னுரை.  
படுவதும், அறியப்படுவதுமான மன்றமொன்று அதன்  
உறுப்பினர்களால் இணங்கிக் கொள்ளப்பட்ட விதிகளுக்கிணங்கச்  
சொல்லப்பட்ட மன்றத்தோடு சொல்லப்பட்ட குறிக்கோள்களை  
5 யும், கருமங்களையும் பயனுறக் கொண்டுநடத்தும் நோக்கத்துடன்  
இதற்கு முன்னர் ஸ்ரீ மகா விகாரை, ஸ்ரீ மகா விகாரை நோட்,  
பாமன்கட, தெஹிவளையில் தாபிக்கப்பட்டுள்ளதாலும் :

அத்துடன், சொல்லப்பட்ட மன்றமானது எந்தப் பல்வேறு  
குறிக்கோள்களுக்காகவும், கருமங்களுக்காகவும் தாபிக்கப்பட்டதோ  
10 அந்தப் பல்வேறு குறிக்கோள்களையும், கருமங்களையும் இதுவரை  
சொல்லப்பட்ட மன்றத்தினால் வெற்றிகரமாக நிறைவேற்றியும்,  
கொண்டுநடத்தியும் வந்துள்ளதாலும் அத்துடன் அது  
கூட்டிணைக்கப்பட விண்ணப்பித்துள்ளதாலும் அவ்வண்  
ணப்பத்தை அனுமதித்தல் பொதுமக்கள் நன்மைக்காகவிருக்கு  
15 மாதலாலும் :

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தி  
னால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :-

1. இச்சட்டம், 2013 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, வல்பொல கருக்கப்  
பியானந்த கல்வி கலாசார மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டம் என பெயர் .  
20 எடுத்துக்காட்டப்படலாம்.

2. இச்சட்டம் தொடங்கும் திகதியிலிருந்தும் அதன் பின்னரும் வல்பொல  
தற்போது குறித்த வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம் பியானந்த  
(இதனகத்துப்பின்னர் “மன்றம்” என குறிப்பீடு செய்யப்படும்) கல்வி,  
அத்தகைய அவ்வெண்ணிக்கையினரான உறுப்பினர்களும், கலாசார  
25 இதனகத்துப்பின்னர் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும், அதன்கீழ் மன்றம்  
ஆக்கப்படக்கூடிய விதிகளுக்கும் அமைய உறுப்பினர்களாகச் கூட்டிணைத்தல்.  
சேர்த்துக் கொள்ளப்படும் அத்தனை ஆட்களும், “வல்பொல  
பியானந்த கல்வி கலாசார மன்றம்” என்னும் பெயர் மகுடத்தின்  
கீழ் இடையறாவழியுரிமை கொண்ட (இதனகத்துப்பின்னர்  
30 “கூட்டுத்தாபனம்” எனக் குறிப்பீடு செய்யப்படும்) கூட்டிணைக்

2 வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம்  
(கூட்டிணைத்தல்)

கப்பட்ட குழுவாதலும் வேண்டும். அத்துடன் அப்பெயர் கொண்டு அது வழக்குத்தொடுக்கலாமென்பதுடன், அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும்படலாம் என்பதுடன், பொது இலச்சினையொன்றை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் அதன்விருப்பப்படி அதனை 5 மாற்றவும் முழுத்தத்துவமும், அதிகாரமும் கொண்டிருத்தலும் வேண்டும்.

3. கூட்டுத்தாபனம் அமைக்கப்படுவதற்கான பொதுக் குறிக்கோள்கள் பின்வருவனவாக இருத்தல் வேண்டுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகின்றது :-

கூட்டுத்தாபனத்தின் பொதுக் குறிக்கோள்கள்.

- 10 (அ) சங்க சபா உறுப்பினர்கள் பெளத்த சாசன வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் முன் அவர்கள் மிக ஆயத்தம் செய்வதற்காக கலாசார பிணக்குகள் ஏற்படாத வண்ணமும் பிற நாடுகளின் கல்வி கலாசாரங்களைக் கற்றுக் கொடுத்தல் ;
- 15 (ஆ) பிறநாடுகளின் கலாசாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் மொழிகளை கற்பித்து அதன் மூலம் சங்க சபா தேர்களுக்கு உதவுதல் ;
- (இ) புலமைப் பரிசில்கள், பரிசளிப்புகள் வழங்குவதற்கான தாபனம் ஒன்றை நிறுவி தேவையான இலங்கை மாணவர்களுக்கு வழங்குவதோடு அவர்களின் ஆன்மீக, தத்துவ, கலாசார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கு உதவுதல் ;
- 20 (ஈ) இலங்கையர்கள் மற்றும் அமெரிக்கர்களின் பரஸ்பர கலாசாரங்கள், மொழிகள் மற்றும் வேறு பாசைகள் பேச உதவுதல், கல்விச் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்தல், அச்சுற்றுலாக்களின் போது தங்குவதற்கு விடுதி வசதிகள் ஏற்பாடு செய்தல், கல்வி மற்றும் கலாசார பிரதிநிதிகளை இடமாற்றிக் கொள்ளல் ;
- 25 (உ) நூல்நிலையங்களை நடாத்துதல், கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றவும், மேம்படுத்தவும் அவசியமான புத்தகங்கள் செய்தித்தாள்கள், வார சஞ்சிகைகள், வேறு வெளியீடுகள் போன்றவற்றை விலைக்கு வாங்குதலும், அதற்கு உதவுதலும் ;
- 30

**வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம் 3**  
(கூட்டிணைத்தல்)

(ஊ) கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களுக்கு இயைபான உள்நாட்டில் மற்றும் வெளிநாட்டில் இயங்கிவருகின்ற சங்கங்கள், தாபனங்களுடன் இணைந்து செயற்படலும் ; அத்துடன்

5 (ஏ) கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களுக்கு இயைபான சங்கங்களுடன் ஒன்றிணைந்து அவைகளின் உதவியுடனும் அவசியமானோருக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்க உதவுதலும்.

4. (1) கூட்டுத்தாபனத்தின் அலுவல்கள் அப்போதைக்கு கூட்டுத்தாபனத்தின் அலுவல்களை முகாமை செய்தல்.  
10 வலுவிலுள்ள கூட்டுத்தாபன விதிகளுக்கு அமைய பணிப்பாளர் நாயகம், கௌரவ செயலாளர், கௌரவ பொருளாளர் ஆகியோரையும் அவ்விதிகளில் ஏற்பாடு செய்யப்படக்கூடிய வாறும் அதற்கிணங்கவும் தெரிவு செய்யப்பட்ட வேறு பதினொரு பேருக்குக் குறையாத எண்ணிக்கையானோரையும் கொண்ட முகாமைக் குழுவொன்றின் மூலம் நிருவகிக்கப்படுதல் வேண்டும்.

(2) மன்றத்தின் ஆரம்ப உறுப்பினரான கௌரவ வண. வல்பொல பியானந்த தேரர் பணிப்பாளர் சபையின் ஆயுட்காலப் பணிப்பாளர் நாயகம் ஆவார். பணிப்பாளர் நாயகம் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி ஆவார்.

20 (3) இக்கூட்டுத்தாபனத்தின் முதலாவது முகாமைக்குழு இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு நேர்முந்திய நாளன்று பதவி வகித்தவர்களும் ; அத்துடன் இச்சட்டத்துக்கான அட்டவணையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுமான சபாவின் முகாமைக் குழுவின் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.

25 5. இச்சட்டத்தின் அல்லது எழுத்திலான வேறேதேனும் கூட்டுத்தாபனத்தின் பொதுவான தத்துவங்கள்.  
சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும் நடாத்தவும் முடிவுறுத்தவும் பிணைப்பொறுப்புடன் அல்லது பிணைப்பொறுப்பின்றி பணம்  
30 கடன் வாங்கவும் அல்லது பணத்தைத் திரட்டவும் மானியக் கொடைகளையும் நன்கொடைகளையும் பெறவும் அல்லது

4 வல்பொல பியானந்த கல்விகலாசார மன்றம்  
(கூட்டிணைத்தல்)

சேகரிக்கவும் அதன் நிதிகளை முதலீடு செய்யவும் தேவையான ஆளணியினரை வேலையில்புடுத்தல், வேலைக்கமர்த்துதல், வேலை நீக்கஞ் செய்தல் ஆகியவற்றுக்கான தத்துவங்களுட்பட கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை அல்லது அவற்றுள் 5 ஏதேனும் ஒன்றை சீர்படுத்துவதற்கு அல்லது மேம்படுத்துவதற்குத் தேவையான அல்லது தகுந்த எந்த வகையிலேனும் எல்லாக் காரியங்களையும் செய்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் அத்துடன் செயற்படுத்துவதற்குமான தத்துவமும் கூட்டுத்தாபனத்திற்குச் சட்டமுறையானதாதல் வேண்டும்.

- 10 6. (1) ஏதேனும் பொதுக்கூட்டத்தில், சமூகமாயிருந்து வாக்களிக் கூட்டுத்தாபனத்தின் கும் உறுப்பினர்களில் மூன்றிலிரண்டு பங்கினருக்குக் குறையாதோ ரின் வாக்குப் பெரும்பான்மை கொண்டு, பின்வரும் சுருமங்களுள் விதிகள் . எல்லாவற்றுக்குமாக அல்லது அவற்றுக்காகவும் இச்சட்டத்தின் ஏற்பாடுகளுடன் ஒவ்வாதனவாகவிராத விதிகளை ஆக்குதல் 15 கூட்டுத்தாபனத்துக்குச் சட்டமுறையானதாதல் வேண்டும் :-

(அ) உறுப்பாண்மையை வகைப்படுத்தலும், உறுப்பினர் களை அனுமதித்தலும், உறுப்பாண்மைக் கட்டணம் விலக்குதலும் அல்லது அவர்கள் பதவியை விட்டு விலக்குதலும் ;

- 20 (ஆ) கூட்டுத்தாபனத்தினதும், பணிப்பாளர் சபையினதும் கூட்டங்களைக் கூட்டுதலும், நடாத்துதலும் அவற்றில் அவதானிக்கப்படவேண்டிய நடவடிக்கைமுறைகள், அவர்களது தத்துவங்களையும், கடமைகளையும் பிரயோகித்தலும், புரிதலும் ;

- 25 (இ) கூட்டுத்தாபனத்தின் பல்வேறு அலுவலர்கள் , முகவர்கள், சேவையாளர்கள் என்பவரின் நியமனங் களும், தத்துவங்களும், கடமைகளும் மற்றும் பணிகளும்;

- (ஈ) பணிப்பாளர்கள் சபையினதும், கூட்டுத்தாபனத்தின தும் உறுப்பினராக வருவதற்கான தகைமைகள் ; அத்து 30 டன்

- (உ) கூட்டுத்தாபனத்தின் ஆதனத்தை நிருவகித்தலும், முகாமை செய்தலும்.

**வல்பொல பியானந்த கல்விகலாசார மன்றம்** 5  
(கூட்டிணைத்தல்)

(2) கூட்டுத்தாபனத்தால் ஆக்கப்பட்ட ஏதேனும் விதிகள் இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் விதியொன்று ஆக்கப்படுவதைப் போன்று அதே போன்ற கூட்டத்திலும் அதே முறையிலும் திருத்தப்படலாம், மாற்றப்படலாம், ஒழிக்கப்படலாம் அல்லது 5 அதற்கு எதுவும் சேர்க்கப்படலாம்.

(3) கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் தாபனத்தின் விதிகளுக்கு அமைந்தோராதல் வேண்டும்.

7. இச்சட்டம் அமுலுக்கு வரத் தொடங்கிய தேதிக்கு நேர்முந்திய மன்றத்தினால் திகதியன்று மன்றத்தில் நிலவிய சகல கடன்களும், பொறுப்புக் செலுத்தப்பட வேண்டிய 10 களும் இத்தால் கூட்டிணைக்கப்படுகின்ற கூட்டுத்தாபனத்தால் செலுத்தித் தீர்க்கப்படல் வேண்டுமென்பதோடு, அத்தினத்தன்று மன்றத்துக்கு செலுத்தப்படவேண்டிய அனைத்துக் கடன்கள், வரும்தியாக அங்கத்துவப் பணம், சந்தாப்பணம் இச்சட்டத்தின் நோக்கத்திற் வுள்ள கடன்கள். காக கூட்டுத்தாபனத்தால் செலுத்தப்படலும் வேண்டும்.

15 8. (1) கூட்டுத்தாபனம், அதன் சொந்த நிதியத்தைக் கொண்டிருத்தல் வேண்டுமென்பதோடு, இதற்கு முன்னரோ அல்லது 8. (2) இத்தன் பின்னரோ வெகுமதிகள், ஆணைகள், நன்கொடைகள், அங்கத்துவப் பணம், சந்தாப் பணம், கட்டணங்கள் அல்லது அளிப்புக்களாக ஏற்கப்படுகின்ற சகல பணத்தொகைகளும் கூட்டுத்தாபனத்தின் நிதியம். 20 பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்படுகின்றவாறான வங்கியில் அல்லது வங்கிகளில் கூட்டுத்தாபனத்தின் பெயரில் கணக்கொன்றில் வரவு வைக்கும் பொருட்டு வைப்புச் செய்யப்படல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின்கீழான, கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் 25 அதன் தத்துவங்களை அமுலாக்குகையிலும் ஈடுநேற்கையிலும் பாவனையின்போதும் கூட்டுத்தாபனத்தினால் உறுப்பிபட்டுள்ள எந்தவொரு செலவினமும் செலுத்தித் தீர்க்க அவசியமான அனைத்துப் பணமும் நிதியத்தில் இருந்து செலுத்தப்படல் வேண்டும்.

9. கூட்டுத்தாபனமானது ஏதேனும் கொள்வனவு, அளிப்பு, 30 நன்கொடை, குத்தகை, இறுதிவிருப்பாவணக் கையளிப்பு, ஏதும் உடன்படிக்கையின்கீழ் அல்லது வேறு வகையாகக் கூட்டுத்தாபனத்துக்கு உரித்தாக்கப்படக்கூடிய அசைவுள்ள மற்றும் அசைவற்ற ஏதேனும் ஆதனத்தைப் பெறவும், வைத்திருக்கவும், இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இயலுமானதாலும், ஆற்றலுடையதாலும் கூட்டுத்தாபனம் அசைவுள்ள மற்றும் அசைவற்ற ஆதனத்தை வைத்திருக்க லாமென்பது.

6 வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம்  
(கூட்டிணைத்தல்)

வேண்டும். அத்துடன் அத்தகைய எல்லா ஆதனங்களும், அவற்றை விற்க, ஈடுவைக்க குத்தகைக்குக் கொடுக்க, கொடுத்து மாற்ற அல்லது வேறுவகையில் கையாளவுள்ள முழுத்தத்து வத்தைக் கூட்டுத்தாபனம் கொண்டிருத்தலும் வேண்டும்.

- 5 10. கூட்டுத்தாபனத்தின் உறுப்பினரெவரும் கூட்டுத்தாபனத்தின் கடன்களையும், பொறுப்புக்களையும் கொடுத்துத்தீர்க்கும் நோக்கத்துக்காக அவரிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு வருமதியாகவிருக்கக் கூடியவாறான அத்தகைய உறுப்பினரிடமிருந்து செலுத்தப்படவேண்டிய தொகையை விஞ்சுகின்றதான ஏதேனும் உதவுதொகையைச் செலுத்துவதற்கு ஆளாதலாகாது.

11. கூட்டுத்தாபனம் கலைக்கப்பட்டதன்மீது அதன் எல்லாக் கடன்களையும், பொறுப்புக்களையும் கொடுத்துத் தீர்த்த பின்னர் எத்தகையதுமான ஆதனம் எதுவும் எஞ்சியிருப்பின், அத்தகைய ஆதனம் கூட்டுத்தாபன உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிச்சுப்படல் ஆகாது. ஆனால் கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை உடையதும் அவற்றின் விதிகளின்படி அவற்றின் உறுப்பினர்களிடையே ஏதேனும் வருமானத்தை அல்லது ஆதனத்தைப் பகிர்ந்தளித்தல் தடைசெய்யப்பட்டதுமான வேறு நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுதல் அல்லது கைமாற்றாதல் வேண்டும்.
- 15 20 அத்தகைய நிறுவனமானது கலைக்கப்படும் பட்சத்தில் அல்லது அதற்கு முன்னர் கூட்டுத்தாபன உறுப்பினர்களால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

12. (1) பணிப்பாளர்கள் சபையானது கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்டு செலவிடப்பட்ட எல்லாப் பணங்களும் பற்றிய முறையான கணக்குகளை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.

(2) கூட்டுத்தாபனத்தின் நிதியாண்டு பஞ்சாங்க ஆண்டாதல் வேண்டும்.

- (3) கூட்டுத்தாபனத்தின் கணக்குகள் ஒவ்வோராண்டும் ஒரு முறையாவது பணிப்பாளர்கள் சபையினால் நியமிக்கப்படும் கணக்காய்வாளர் ஒருவரால் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டோரால் பரிசோதனை செய்யப்பட்டு கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டும்.

**வல்பொல பியானந்த கல்வி கலாசார மன்றம்**      7  
(கூட்டிணைத்தல்)

13. கூட்டுத்தாபனத்தின் இலச்சினையானது தவிசாளர் கூட்டுத்தாபனத்தின் இலச்சினை. அத்துடன் பணிப்பாளர்கள் சபையின் அலுவலரொருவர் முன்னிலையிலுள்ள எத்தன்மைத்தான சாசனமெதிலும் பொறிக்கப்படலாகாது. அவர்கள் தாம் பெயர்களை எழுதி ஒப்பமிடுதல் 5 வேண்டுமென்பதுடன், அத்தகைய ஒப்பமிடுதல் எவரேனும் ஆள் சாட்சி ஒருவராக ஒப்பமிடுவதினின்றும் தனிவேறானதாதலும் வேண்டும்.

14. இச்சட்டத்தில் அடங்கியுள்ளதெதுவும் குடியரசின் உரிமை குடியரசினதும் களையேனும் அல்லது ஏதேனும் அரசியல் கூட்டிணைக்கப்பட்ட மறுபேரினதும் 10 குழுவினதும் உரிமைகளையேனும் பங்கப்படுத்தலோ அல்லது உரிமைகளைப் பாதித்தலோ ஆகாது. பேணல்.

15. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல் வேண்டும். ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நின்றல்.

---

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலபனை மாவத்தை, பொல்டேஹன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்